



**மாகாண கல்வி திணைக்களம் சப்ரகமுவ -  
வாராந்த பாடசாலை**

**பாடம் : கணிதம்**

**வாரம் : ஜூன் ( 21 – 25 )**

**தரம் : 10**

**தயாரிப்பு : பா.யோகராஜ்  
கே/தெஹி/ சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம்**

**❖ வருமான வரி**

- ஒரு குறித்த நபர் தமது தொழிலிருந்து அல்லது ஆதனத்திலிருந்து அல்லது வியாபாரத்திலிருந்து பெறும் ஆண்டு வருமானம் ஒரு குறித்த எல்லையைத் தாண்டும் போது அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரி வருமான வரி எனப்படும்.

| <b>ஆண்டு வருமானம்</b>   | <b>வரிச்சதவீதம்</b>                                 |
|-------------------------|-----------------------------------------------------|
| <b>முதல் ரூ.500,000</b> | <b>வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது</b> |
| அடுத்த ரூ. 500,000      | 4%                                                  |
| அடுத்த ரூ. 500,000      | 8%                                                  |
| அடுத்த ரூ. 500,000      | 12%                                                 |
| அடுத்த ரூ. 500,000      | 16%                                                 |
| அடுத்த ரூ. 500,000      | 20%                                                 |
| மேலதிக எத்தொகைக்கும்    | 24%                                                 |

(13.1)

1. ஆண்டு வருமானம் ரூ. 1 900 000 ஆகவுள்ள ஒருவர்  
(அட்டவணைக்கு 13.1) இற்கேற்பச் செலுத்த வேண்டிய  
மொத்த வருமான வரி யாது?

வருமான வரியிலிருந்து

விலக்களிக்கப்பட்ட தொகை = ரூ. 500,000

அடுத்த ரூ. 500,000 இற்கு

அறவிடப்படும் வரி

$$\begin{aligned} &= \text{ரூ. } 500,000 \times \frac{4}{100} \\ &= \text{ரூ. } 5000 \times 4 \\ &= \text{ரூ. } 20,000 \end{aligned}$$

அடுத்த ரூ. 500,000 இற்கு

அறவிடப்படும் வரி

$$\begin{aligned} &= \text{ரூ. } 500,000 \times \frac{8}{100} \\ &= \text{ரூ. } 5000 \times 8 \\ &= \text{ரூ. } 40,000 \end{aligned}$$

அடுத்த ரூ. 500,000 இற்கு

அறவிடப்படும் வரி

$$\begin{aligned} &= \text{ரூ. } 400,000 \times \frac{12}{100} \\ &= \text{ரூ. } 4000 \times 12 \\ &= \text{ரூ. } 48,000 \end{aligned}$$

செலுத்த வேண்டிய மொத்த

வருமான வரி

$$\begin{aligned} &= \text{ரூ. } 20,000 + \text{ரூ. } 40,000 + \text{ரூ. } 48,000 \\ &= \text{ரூ. } 108,000 \end{aligned}$$